[1974 ஏப்ரல் 8

Distribution of Ambar Charkas.

* 780 Q.—THIRU M. C. THOOYAMANI : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state the steps taken by the Government to supply Ambar Charkas to the Muslim women in Mettupalayam town?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : கோயம்பத்தூர் மாவட்ட கதர் கிராமத்தொழில்கள் அதிகாரி கிராமப்புற நூற்புக் கூடம் ஒன்றைத் தொடங்குவதற்குத் தகுந்த கட்டிடம் ஒன்றை மேட்டுப் பாளையம் நகரில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் தெரிந்தெடுத் துள்ளார். அவர் நகராட்சியிடமிருந்து "மறுப்பின்மை சான் றிதழ்" பெற்றுள்ளார். அக்கட்டிடத்திற்கு மூன்று நிலை மின் இணைப்பு வழங்குமாறு தமிழ் நாடு மின்சார வாரியத்திடம் அவர் எழுதிக் கேட்டுள்ளார். மேற்படி அனுமதி கிடைக்கப் பெற்றதும் நூற்புக் கூடம் தொடங்கப்படும்.

திரு. மே. சி. தூயமணி : மேட்டுப்பாளையம் நகரில் கூடுதலாக இருக்கிற முஸ்லீம் தாய்மார்களுக்காக அமைக்கப்பட இருக்கிற அந்த அம்பர் சர்க்கா நிறுவனம் சிறிய அளவில்தான் இருக்கிறது. எனவே அதிகப்படியான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் அதை விரிவுபடுத்தும் உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கிராமப்புறங்களில் நூற்புக் கூடங்கள் நடை பெறுவதன் அடிப்படையில் மேட்டுப்பாளையத்திலும் தொடங்கு கிறார்கள். தொடங்கிய பிறகு தேவையானால் விரிவுபடுத்தலாம்.

Marriages conducted in temples.

* 781 Q.—THIRU S. SANGUMUTHU THEVAR : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state—

(a) whether it is a fact that there are proposals under the consideration of the Government to conduct a large number of free marriages in temples in this State out of temple funds; and

(b) if so, the details thereof?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : (அ) & (இ) ஏழை எளிய வர்களுக்கு திருக்கோயில்களின் சார்பில், பெரிய கோயில்களின் உபரி நிதிகளைக்கொண்டு இலவசத் திருமணம் நடத்தும் திட்டம் கடந்த ஆண்டிலிருந்து செயற்படுத்தப்படுகின்றது. திருக்கோயில்